TAMIL NADU LEGISLATURE LIBRARY
12-4-1977
MADRAS

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை.

புதன்கிழமை, 1977 ஜூலை 27.

சென்னை, செயின்ட் ஜார்ஜ் கோட்டையிலுள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் காலை 9 மணியளவில் மாண்புமிகு பேரவைத் தலைவர் திரு முனு ஆதி அவர்கள் தலைமையில் பேரவை கூடியது.

1. வினாக்கள்-விடைகள்.

உடுக்குறியிட்ட வினா.

அரசுப் பணியாளர் சம்பள ஆணைக்குழு.

*1 வினா—திரு. வி. கே. கோதண்டராமன்; திரு. எஸ். கணேசன் திரு. என். கிட்டப்பா: மாண்புமிகு நிதி அமைச்சர் தயவு செய்து கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடையளிப்பாரா :—

(அ) சர்க்கார் சிப்பந்திகளின் சம்பள உயர்வு போன்ற கோரிக்கைகளைப் பரிசீலனை செய்ய கமிஷன் ஏற்படுத்தப்பட்டுள்ளதா?

(ஆ) ஆம் எனில், அதன் விவரம் என்ன?

மாண்புமிகு திரு. கி. மனோகரன்: அரசுப் பணியாளர்களுக்காகச் சம்பள ஆணைக்குழு ஒன்றை நியமிக்கும் முடிவை அறிவித்து, அரசு ஆணை பிறப்பித்துள்ளது. ஆணைக்குழுவின் அமைப்பும் செயல்வரம்பும் குறித்து முடிவு எடுக்கப்பட்ட பின்னர், ஆணைக்குழு அமைக்கப்படும்.

திரு. வி. கே. கோதண்டராமன்: பேரவைத் தலைவர் அவர்களே, ஏற்கனவே, இதுவரை 2 ஆணைக்குழுக்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. அதில் சுருக்கெழுத்தாளர்கள் தட்டெழுத்தாளர்கள், நலனைப் பிரதிபலிக்கின்ற வகையில் அவர்கள் சார்பில் ஒருவரையும் போட்டது கிடையாது. இப்போது அமைய இருக்கிற ஆணைக்குழுவிலாவது, இவர்கள் சார்பில் ஒருவரைப் போட ஏற்பாடு செய்யப்படுமா?

மாண்புமிகு திரு. கி. மனோகரன்: அதைப்பற்றித் தீவிரமாகப் பரிசீலனை செய்த பிறகு முடிவு செய்யப்படும்.

திரு. என். கிட்டப்பா: இந்தச் சம்பளக் கமிஷன் நியமிப்பது பற்றி ஏற்கனவே புது அரசு அமைவதற்கு முன்னால் ஆளுநர் அவர்கள் அறிவித்தார்கள் இப்போது புதிய அரசு கூட மூன்றாவது சம்பளக் கமிஷன் விரைவில் அமைக்கப்படும் என்று அறிவித்திருக்கிறது. விரைவில் என்றால் எவ்வளவு காலத்திற்குள் அமைக்கப்படும்?

மாண்புமிகு திரு கி. மனோகரன் : மிக விரைவில் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

திரு. எஸ். ஜே. சாதிக் பாட்சா : சம்பளக் கமிஷனில் நீதிபதியை நியமிக்க வேண்டுமென்ற கோரிக்கை இருக்கிறது. அதன்படி நீதிபதி நியமிக்கப்படுவாரா என்று அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. கி. மனோகரன் : இது பற்றி நிச்சயம் பரிசீலிக்கப்படும் என்று உறுதி கூறுகிறேன்.

திரு. ஆர். உமாநாத் : கனம் முதலமைச்சர் அவர்கள் ஊழியர்கள் கூட்டத்தில் முதலில் பேசியபோது வரவு செலவுத்திட்டத்தை நீங்களே பார்த்து நிர்ணயித்துக் கொள்ளுங்கள் என்று சொல்லியிருக்கிறார்கள். அதை நான் வரவேற்கிறேன். என்றாலும் நான் அவ்வளவு உரிமை கேட்கவில்லை. இந்தச் சம்பளக் குழுவில் ஊழியர் பிரதிநிதியைச் சேர்ப்பார்களா என்று அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. கி. மனோகரன் : இதைப்பற்றி நிச்சயம் யோசிக்கப்படும்.

திரு. க. அன்பழகன் : தலைவர் அவர்களே, ஊதியக் குழு நியமிக்கின்ற நிலையில் ஆசிரியர்களுக்கு என்று தனியாக ஊதியக் குழு வேண்டுமென்ற கோரிக்கை இருக்கிறது. அப்படித் தனியாக ஊதியக் குழு நியமிக்கப்படுமா ? அல்லது அவர்களது பிரச்சினைகள் பற்றியும் இந்தக் குழுவே பரிசீலிக்குமா ?

மாண்புமிகு திரு. கி. மனோகரன் : கோரிக்கை இருப்பது தெரியும். இதுபற்றியும் பரிசீலிக்கப்படும்.

திரு. மு. அம்பிகாபதி : ஊதியக் குழு குறிப்பிட்ட காலத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்குமா ? என்.ஜி.ஓ.க்களுடைய வாழ்க்கை நிலையை பிரதிபலிப்பதாக இந்தக் குழு செயல்படுமா என்று அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. கி. மனோகரன் : ஊதியக் குழு என்று ஒன்றை நிர்ணயிக்கும்போது ஒரு காலவரையறை வகுப்பது வழக்கம். அதற்குள்ளாக அவர்கள் தங்களது அறிக்கையைத் தருவார்கள்.

திரு. ஏ. சுவாமிதாஸ் : ஊதியக் குழுவை அமைத்து அரசு ஊழியர்களுக்கான சம்பளத்தை நிர்ணயிக்கும்போது மத்திய அரசு தங்கள் ஊழியர்களுக்குக் கொடுக்கிற சம்பளத்தை அடிப்படையாக வைத்து ஆலோசனை கூற வேண்டுமென்று அரசு அவர்களுக்குத் தாக்கீது கொடுக்குமா ?

1977 ஜூலை 27]

மாண்புமிகு திரு. கி. மனேகரன் : ஊதியக் குழுவுக்கு அரசு ஆலோசனை கூறிக்கொண்டிருக்க முடியாது. டேர்ம்ஸ் ஆப் ரெபரன்ஸ் அடிப்படையில் அவர்கள் அறிக்கை தருவார்கள்.

திரு. வி. கே. கோதண்டராமன் : மத்திய அரசு ஊழியர்கள் பெறுகிற சம்பளத்திற்கேற்ப, மாநில அரசு ஊழியர்களுக்குச் சம்பள உயர்வு அளிக்க முடியாவிட்டாலும், பஞ்சப்படியையாவது அந்த அளவுக்குக் கொடுக்க உத்தேசம் உண்டா ?

மாண்புமிகு திரு. கி. மனேகரன் : ஊதியக் குழுவின் சிபார்சுக்குப் பிறகு, நாம் எடுக்க வேண்டிய முடிவு இது என்பதை கனம் உறுப்பினருக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர் : வினுக்கள்-விடைகள் முடிவுற்றன.

(குறிப்பு.—ஓர் உரையின் தொடக்கத்தில் உடுக்குறி (*) இடப் பெற்றிருந்தால் அவ்வுரை உறுப்பினரால் சரிபார்க்கப்பட்டது என்பதைக் குறிக்கும்.)

2. ஒத்திவைப்புத் தீர்மானம்.

அடையாற்றில் ஏற்பட்ட தீ விபத்து பற்றியும் அதனுல் ஏற்பட்ட சேதம் குறித்தும்.

மாண்புமிகு பேரவைத் தலைவர் : அடுத்து திரு. வி. கே. கோதண்டராமன், திரு. ஏ. ஆர். மாரிமுத்து, திரு. ஜே. ஜேம்ஸ் ஆகியோர் அடையாற்றில் 1977 ம் ஆண்டு ஜூலை மாதம் 25ம் நாள் அன்று ஏற்பட்ட தீ விபத்து பற்றியும் அதனுல் ஏற்பட்டுள்ள சேதம் குறித்தும் விவாதிக்கப் பேரவையின் இதர அலுவல்களை ஒத்திவைக்க வேண்டும் என்று தீர்மானம் கொடுத்திருக்கிறுர்கள். இது எப்படி அவையின் பிற அலுவல்களை ஒத்திவைத்து விவாதிக்க வேண்டிய அவசர பொது முக்கியத்துவம் வாய்ந்தது என்பதைச் சுருக்கமாக விளக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

திரு. துரை முத்துசாமி : பாயின்ட் ஆப் இன்பர்மேஷன். நேற்றைய முன்தினம் கள்ளக்குறிச்சியில் 144 தடை உத்தரவு போடப்பட்டிருக்கிறது. விவசாயிகள் இரண்டு மாதங்களாகப் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறுர்கள். அது சம்பந்தமாக நான் ஒத்திவைப்புத் தீர்மானம் ஒன்று கொடுத்திருக்கிறேன். அது என்னவாயிற்று ?

மாண்புமிகு பேரவைத் தலைவர்: என்னவாயிற்று என்று இங்கே கேட்கக் கூடாது. என்னை அறையில் வந்து கேளுங்கள். அதுபற்றி இங்கே விவாதம் எழுப்பக் கூடாது. இது பாயின்ட் ஆப் இன்பர் மேஷன் கீழ்வரா